

முனைவர் பட்டம் – முன்பதிவுத் தகுதிகாண் நுழைவுத் தேர்வு
(Ph.D programme –Pre-Registration Qualifying Entrance Examination)

ஆராய்ச்சி நெறிமுறைகள் (தமிழ்)
(Research Methodology)

<p>அலகு: 1</p>	<p>ஆராய்ச்சி – சொற்பொருள் விளக்கம் – ஆய்வுக்களங்கள் – ஆய்வுச்சிக்கலைக் கண்டுபிடித்தல் – ஆய்வு முன்னோடிகள் – ஆய்வுத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தல் – ஆய்வாளனுக்குரிய தகுதிகள் – ஆய்வு நெறித்திட்டமும் (Research Design) அதன் பல்வேறு கூறுகளும் – சான்றுகள் – முதன்மைச் சான்றுகள் – துணைமைச் சான்றுகள் – ஆய்வுக்கு நூலகப் பயன்பாட்டின் துணை – கருவி நூற்பட்டியல் தயாரித்தல் – ஆய்வடங்கல் தொகுத்தலும் பயனும் – ஆய்வடங்கல் வகைகள் – குறிப்பிட்டபயைப் பயன்படுத்தி ஆய்வு எழுதுதலும் அதன் சிறப்பும்.</p>
<p>அலகு: 2</p>	<p>ஆய்வின் வகைகள் – அடிப்படை ஆய்வு (Fundamental Research), பயன்பாட்டாய்வு (Applied Research) , செயற்பாட்டாய்வு (Action Research) ஆகியன பற்றிய விளக்கங்கள் – கள ஆய்வும் அதன் இன்றியமையாமையும் – கள ஆய்வில் தரவுகளைச் சேகரிக்கும் வழிமுறைகள் – வினா நிரலின் தன்மையும் வகைகளும் – வினா நிரல் அமைப்பு – நேர்காணல் விளக்கம் – நேர்காணல் வகைகள் – நேர்காணலின் போதும் நேர்காணலுக்குப் பின்னும் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகள்.</p>
<p>அலகு: 3</p>	<p>உற்றுநோக்கலின் தன்மையும் வகைகளும் – பங்குபெறும் உற்றுநோக்கல் , பங்குபெறா உற்றுநோக்கல், கட்டுப்பாடுடைய (Controlled) உற்றுநோக்கல், கட்டுப்பாடற்ற (Non – Controlled) உற்றுநோக்கல் ஆகிய உற்றுநோக்கல்களில் ஏற்படும் சிக்கல்கள் – உற்றுநோக்கலின் பயன் – கருதுகோளும் உற்றுநோக்கலும் – கருதுகோள் விளக்கமும் வரையறையும் – கருதுகோளின் இன்றியமையாமை – கருதுகோள் வகைகள் – கருதுகோளை உருவாக்கும் வாயில்கள்.</p>
<p>அலகு: 4</p>	<p>ஆய்வு முறைகள் – அறிவியல் முறை (Scientific Method) – ஒப்பியல் முறை (Comperative Method) – வரலாற்றியல் முறை (Historical Method) – பகுப்பியல் (Analytical Method) முறை – அமைப்பியல் (Structural Method) முறை – தனிநிலை ஆய்வு (Case Study) – மேற்கோள் காட்டுதல் – மேற்கோளைத் தேர்ந்தெடுத்தல் – மேற்கோளின் இன்றியமையாமை –</p>

	மேற்கோளின் அமைப்பும் அளவும் - சான்றெண் விளக்கம் (அடிக்குறிப்பிடுதல்) காட்டும் வகைகள் - இன்றியமையாமை.
அலகு: 5	ஆய்வேடு உருவாக்கம் - மூன்று படிகள் எழுதுதலும் அதன் தேவையும் - ஆய்வேட்டிற்குரிய நடை - ஆய்வேட்டு நடையில் தவிர்க்கத்தக்க கூறுகள் - கணினியாக்கமும் பிழைகள் தவிர்த்தலும் - பிழை இன்மைக்கும் திருத்தத்திற்கும் மேற்கொள்ளவேண்டிய நெறிமுறைகள் - ஆய்வேட்டின் கட்டமைப்பு - அக அமைப்பு - புற அமைப்பு - துணைநூற்பட்டியல் அமைப்பு முறை - பின்னிணைப்பு - வரைபடங்கள் - புள்ளி விவரங்கள்.
பார்வை நூல்கள்	<p>கணேசன். எஸ்.என்., 1991, ஆய்வியல் கோட்பாடுகளும் செயல்முறைகளும், பயோனிர் புக் சர்வீஸ், சென்னை - 5.</p> <p>கோதண்டராமன். பொன்., 1998, ஆராய்ச்சி நெறிமுறைகள், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை - 5.</p> <p>சண்முகம். ஆ., சித்திரபுத்திரன். எச். (ப.ஆ), 2005, ஆய்வு முறையியல், அன்னம், தஞ்சாவூர்.</p> <p>சுப்பிரமணியன். ச.வே., 1975, ஆராய்ச்சி நெறிமுறைகள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.</p> <p>தமிழண்ணல் & லெட்சுமணன். எம்.எஸ்., 1988, ஆய்வியல் அறிமுகம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1 ஐந்தாம் பதிப்பு.</p> <p>நாராயணன். க., 1987, ஆய்வு எது? ஏன்? எப்படி?, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை - 5.</p> <p>பாலசுப்பிரமணியன். கு.வெ., 2001, ஆய்வியல் நெறிகள், உமா நூல் வெளியீட்டகம், தஞ்சாவூர்.</p> <p>மணிகண்டன். வெ., 1989, ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவது எப்படி?, தேவி பதிப்பகம், குமரி மாவட்டம்.</p> <p>முத்துச்சண்முகன் & வேங்கடராமன். சு., 1980, இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள், முத்து பதிப்பகம், மதுரை - 19 .</p> <p>ஜார்து. தே., 2000, நாட்டார் வழக்காற்றியல் கோட்பாடுகள், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.</p> <p>விசுவநாதன். ஈ.சா., 1986, ஆய்வு நெறிமுறைகள், தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.</p>